



TAMIL NADU GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No. 63]

CHENNAI, MONDAY, FEBRUARY 26, 2024
Maasi 14, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2055

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், சென்னை-600 106.

ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல்கள், ஆகஸ்ட் 2023

23.08.2023 அன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள்

[ந.க.எண்.3137/2023/ஊ.தே.2, நாள்: 22-02-2024.]

No. VI(2)/4(b)/2024.

வ. எண்	மாவட்டம்	ஊராட்சி ஒன்றியம்	தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பெயர் மற்றும் முகவரி	வார்டு எண்	கட்சியின் பெயர்	தேர்ந்தெடுக்கப்பட்ட முறை
1	கரூர்	தோகைமலை	திருமதி. ச.சுகந்தி, 38, திருமலைரெட்டியப்பட்டி, இரணியமங்கலம் அஞ்சல், குளித்தலை, கரூர் மாவட்டம்-639 107.	2	தி.மு.க	போட்டியின்றி
2	விருதுநகர்	நரிக்குடி	திருமதி. ச.காளீஸ்வரி, க/பெ. சமயவேலு, 3/278, வந்தவாசி கிராமம், அ. முக்குளம், திருச்சுழி வட்டம்.	3	தி.மு.க	போட்டியின்றி

(தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்)

சென்னை-106,
2024 பிப்ரவரி 26.

கி. பாலசுப்ரமணியம்,
செயலாளர்,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.